

பொள்ளாச்சி நகராட்சி

14.12.2020 அன்று நடைபெற்ற அவசரக் கூட்ட தீர்மானம்

2551)

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு சாலைகள் திட்டம் 2020-21-ன் கீழ் ரூ.1300.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கும் பொருட்டு மன்ற தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்குமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை அவர்களின் கடித ந.க.எண்:20557/2020/இ3 11.12.2020 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.

நகராட்சியின் பெயர்	மதிப்பீட்டு தொகை (ரூ.கோடியில்)	சிறப்பு சாலைகள் திட்ட நிதி (ரூ.கோடியில்)	நகராட்சி பங்களிப்பு (ரூ.கோடியில்)
பொள்ளாச்சி	13.00	11.05	1.95

மேற்காண் வரப்பெற்ற கடிதம் மன்றத்தின் பார்வைக்கும், கீழ்காணும் பணிகளை மேற்படி நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளவும், இந்த பணிகளுக்கு நிர்வாக அனுமதி பெற நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்கவும் மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது.

வ. எண்	பணியின் பெயர்	சாலையின் நீளம் (கி.மீ)	சாலையின் அகலம் சராசரி (மீ)	மதிப்பீடு (ரூ.லட்சத்தில்)
1.	வெங்காய மார்க்கெட் 1 முதல் 4 வரையிலான குறுக்கு வீதிகள், 1 முதல் மூன்றாவது பிரதான சாலை மற்றும் குறுக்கு வீதிகள், சாம்பமூர்த்தி நகர், கூட்டுறவு பண்டக சாலை காலனி, டைமண்ட் சிட்டி குறுக்கு வீதி, ஆறுமுகம் மில் வீதி, M.G.M நகர் தொடர்ச்சி, VKP நகர், ரிசர்வாயர் சாலை, கல்லுக்குழி வீதி, குமரன் நகர் குறுக்கு வீதி, பாரத் நகர், பழனியப்பா லே அவுட், நேரு வீதி, SRIMBHS பள்ளிக்கூட சாலை, கிருஷ்ணசாமி நகர், K.R.G.P நகர் திட்டசாலை மற்றும் நிரஞ்சன் கார்டன் ஆகிய வீதிகளில் தார்த்தளம் அமைத்தல்.	5.79	5.30	419.00
2.	ஆறுமுகம் நகர், கணபதி நகர், P.N.G நகர், ஸ்ரீரங்கபுரம், மயானசாலை, பழனியப்பன் நகர், LIG காலனி மற்றும் வெங்கடாசலபுரம் 2ம்,3ம்,4ம் கிழக்கு மேற்கு சாலைகள் ஆகிய வீதிகளில் தார்த்தளம் அமைத்தல்.	3.43	5.20	218.00
3.	சுப்பையன் நகர் திட்ட சாலை, சுவாமி அய்யப்பன் நகர், SST நகர்,	3.28	5.30	213.00

	கௌரி நகர், சேதுபதி நகர், ஸ்ரீசுந்தரம் நகர், கோபாலகிருஷ்ணா அவென்யூ, ராஜ்குமார் கார்டன், ஸ்ரீகிருஷ்ணா அவென்யூ, PKR லே அவுட், சோமசுந்தராபுரம் டவர்லைன் சாலை மற்றும் சோமசுந்தராபுரம் குறுக்கு சாலைகள் ஆகிய வீதிகளில் தார்த்தளம் அமைத்தல்.			
--	---	--	--	--

4.	வெங்கண்ணன் வீதி, திலகர் வீதி, சுப்பம்மாள் வீதி, செக்குவழி வீதி, முல்லை நகர், கதிரவன் நகர், சின்னாம்பாளையம் ரோடு, MGR ரோடு, நல்லிகவுண்டர் வீதி, ஊத்துக்காடு ரோடு (கிருஷ்ண அய்யர் வீதி) மயில்சாமி வீதி, அரவிந்தர் வீதி மற்றும் அமர் ஜோதி நகர் ஆகிய வீதிகளில் தார்த்தளம் அமைத்தல்.	2.74	6.30	220.00
5.	அருள்ஜோதி நகர், மாதா அமிர்தானந்தாமாயி நகர், டி.கோட்டாம்பட்டி, S.R லே அவுட், குப்புசாமி லே அவுட், இராஜாஜி வீதி, சுப்பையன் வீதி, கந்தசாமி வீதி, செல்லப்பன் வீதி, இராஜராஜேஸ்வரி நகர் தொடர்ச்சி, தந்தை பெரியார் வீதி மற்றும் இலட்சுமிபுரம் ஆகிய வீதிகளில் தார்த்தளம் அமைத்தல்.	4.20	4.30	230.00
	மொத்தம்	19.44		1300.00

அலுவலககுறிப்பு:

1. மன்றம் அனுமதிக்கலாம்.
2. மொத்த மதிப்பீடு தொகையான ரூபாய்.13.00 கோடியில் அரசு மானிய நிதி ரூபாய்.11.05 கோடி போக மீதமுள்ள தொகையான ரூபாய்.1.95 கோடியை நகராட்சி பொதுநிதியிலிருந்து மேற்கொள்ளவும் மன்றம் அனுமதி வழங்கலாம்.

2552)

நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் ந.க.எண்:5060/2020/தி1 நாள்:17.10.2020-ம் தேதியிட்ட கடிதத்தில் நகராட்சிக்குச் சொந்தமான பூங்காக்கள் மற்றும் திறவிடங்களில் 120 சதுரமீட்டர் பரப்பளவிற்கு குறைவில்லாத இடத்தில் யோகா மையக்கட்டிடம் அமைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் அடிப்படையில், நகராட்சிக்கு சொந்தமான பொன்நகர் பூங்காவில் யோகா மையக்கட்டிடம் கட்ட ரூ.12.00 இலட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

தயார் செய்யப்பட்ட மதிப்பீட்டிற்கு மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.

அலுவலகக்குறிப்பு:

1. மன்றம் அனுமதி வழங்கலாம்.
2. மேற்காணும் தயார் செய்யப்பட்ட மதிப்பீட்டினை பொது நிதியில் மேற்கொள்ள மன்றம் அனுமதி வழங்கலாம்.